# MORNING STAR

Tol. 54.

Jeffna. Thursday the 1st of Feb. 1894.

No. 3

RIGHTEQUENESS EXALTERN A NATION: BUT & 2x A REPROACH TO ANY PROPER

RECEIPTS	TO	THE	MORNING	STAR

	94	2.00
Colomba	Mr. S Muttuvasu	
Batotta	" Joseph T. Veuravago	2-00
	" S. Sanatharayer	2.00
Koslande	93.	
		1.00
Koslande	Mr. S. Sanatharayer	
Anuradhapura	Messre N. W. Thampish 1.00, M. Philips	
	1.00. N. VVIIIII Sain 1.00; S. Sansa	
	2.00, M. Philips 1,00	5.00
Cumita Datillar	Massey C. R. Moody, V. Ariiba-	
Pilaits Bettier	salam, Khoo King Hooi, S. Abraham	
	Mr A. M. Casichedy	2,00
Futlam	Dr. M. W. Ropes	2.00
Kalpitiya	Dr. M. W. Willes Co.	
Kaits	Mesers. C. W. Catheravalupillai C. C. S.	2.70
	and A. Bastiampillai	2.00
Dickova	Mr. C. J. Ayathurai	2.00
Mannar	Rev. J. Appapillai	2.00
2111811111111	99	~ ~~
Mannar-	Rev. J. Appapillai	2.00
	Mr. S. Muttavalu	2.00
Colombo	DEL- sie Dilittie Leise	

OUR SUBSCRIBERS in arrears are kindly requested to settle their dues at

# B. Chose's Sarsaparilla.

A Purely Vegetable Specific for the cure of Weakness Rheumation, Gout, Some Eyes, Emption Mercury and all other discusses arising from impurities of the blood. It can be used at all times with per feet safely and without changing diet or fear of taking cold. It is propored from some harmless American and Native ingredients. Four Philals are regired for perfect, saws.

Price Be, 1 per philals. P. R. 1-10.

A medicine for Nutritic with P. Rs. 1-10.

A few day's nee brings was the said and of sign.

A few day's nee brings was the said and of sign.

Stricture, means or any sets of substitly discharges one phiel is sufficient for a paper. Price Rs. 1—per phial. By V. P. Rs. 2-2.

or pinat. By V. P. Re. 2-2.

SPECIFIC FOR ASTHMA

An approved and excellent Indian Homosopathic Remey for Asthma, Brochitts and Spasmodic Cough.

Effect notice Bale At the expiration of 3 days. One phial

Price Rs 3 per phial J By V. P. Re.3-10.

Price Rs 3 per phial 1 by V. P. Rs.3-10.

This medichine is postively a certain specific for Asiatic Cholera, Diarrhas, and Dysentery. In cases where all medicines fail is has been seen to succeed.

One phial is sufficient for 5 or 7 patients. It should be kept in every household. Thousands of lives have been saved by the use of the remety. It is more effective than choloro dyne and spirit of Camphor A liberal discount allowed by the dozen or gross to city Missionaries, Sisters By V. P. Re. 1

N. P. Re. 1

Bay be had through any Chemist
B. GHOSE & Co., CHEMISTS, &c

77, College Street, Cubenta, E. India
Agent
N. S. FENNAND
OGIOMOD, Geylon
George Ceylon

## FOR SALE.

Tamil Almanae for 1894. Price 5 cents.

Thillyampalam Kanagasuntharam and Thillyampalam Multusamy all of Manippay Respondents, This matter of the Petition of Karalapillay Matheaparanam of Manippay now of Colombo, praying for Letters of administration to the estate of the abovenamed deceased Annanmah wife of Karalapillay Matheaparanam of Manippay coming on for disposal before Patrick William Conolly Esquire, District Judge, on the 25 day of January 1894 in the presence of Mr. S. F. G. Carpenter Proctor on the part of the Petitioner and the affidavit of the Petitioner dated 27th November 1893 and his Petition having been read.

It is declared that the Petitioner is the lawful nusband of the said intestate and as such is entitled to have Letters of administration to the estate of the said intestate issued to him unless the respondents or any other person shall on or before the 23rd day of February 1894 shew sufficient cause to the satisfaction of this Court to the contrary.

the contrary

Signed this 25 day of January 1894

P. W. CONOLLY.

District Judge.

## Mocal and General.

partons and T is acceptable. The second of t

The Sessions it is believed, whit commits all days.

—The graduation exercises of the Tillippally Training School were held in Alumni Hall on the 18th of January. The commodious hall was filled with an appreciative audience.

There were live Queen's Scholars to graduate, and they delivered orations as follows:—V. Santiaguppillaring "Individual responsibility", Davidson Ampalam on "Elementary Female education," Samuel Appucaddy on "Con Industrial Enterprise", S. Arndel Appucaddy on "The "Our Industrial Enterprise", S. Arndel Sinnatamby on "The

with his family, is expected to leave for London on the 30th March.

Besart. At the first lecture given by March Besart in Calenta, Colonial Oleut, when introduced the lecturer, announced to those present that Mr. Besant had recently become a Hindu.

—Carracta rava to ray Years 1824. Professor Falb, the well known astronomer, predicts that violent storms or other serious forms of the atmospheric or terrestrial disturbances may be expected on the following days. February 20, March 21, April 6, May 5, August 1, August 20, Sept. 29 and Octaber 28.

—Professor Garner declares that he has learned, beyonid doubt, that there is a monkey language, and it can buller the store of th

B. S. Knapp

G. S. Knapp

G. S. Knapp

G. S. Knapp

G. Battical

Colograms Sing and with Viss Paul have arrived in no. Miss Poul at devote herself to evangelical

PROGRESS GENERAL MERCHANTE & COMMISSION AGENTS Nanalar Premises, Juffna

Have always in stock all important English Medicin Chemicals, Best must, Bezar, Fanty Goods, Stationery & Se. Chemping into and Turns ask Also undertake e supply most (Spillmutt) of Edga unders and pure

## ORDER NISI.

In the District Court of Jaffna, In the District Court of Janua,
in the matter of the estate and property goods
ad clastics of Amammah wife of Karajapillay
Matheas, Janua of Manippay doceased.
Testames, Ary
In the District Court of January
and Property Court of January
and Prope

Karalapillay Matheaparanam of Man quey now Murugasar Thillyampalam and his wife

Sinnachy Thillyampalam Ponniah

was a britiant display of province was utactured at the Industrial School — Issuming Postar Parkeys—accordance with the regulations of the Intersect Parkeys—accordance with the regulations of the Intersect Parkeys—accordance with the regulations of the Intersect Parkeys—accordance with the regulation of the Intersect Parkeys—accordance of the Intersect Parkeys—accordance between Ceylon and the accordance containing Chark notes, postal orders, bills of exchange, cheques, bonds, coupons, securities, articles of gold or eiter, precious stones, jewelly commanded to gold or eiter, precious stones, jewelly commanded to find the province of gold or eiter, precious stones, jewelly commanded from the lat February 1894.

—The 2019 Markonard. At the rate at which returns of signatures are coming in, this promises to be one of the nost widely and intelligently signed Partitions ever presented to the Legislative Council of Ceylon.

—The Terminal Institute. The first season of this maintain commanded on 19th ultimo being formally opened in the English of Council of Ceylon.

—The Terminal Institute of Council State of the State of the Markey popular discontinuous control of the institute of the Council of Ceylon.

—The Rev A. E. Restantos, of the Wesleyan Mission.

## நீதி இராச்சியத்தாரை உயர்த்தும், பாவமோ எந்தச் சனங்களுக்கும் இகழ்ச்சி.

இசம் புத்தகம்.)

யாம்ப்பாணம்,

துஅக்சம் இல மாசிமீகக் வ. வியாழக்கிழமை.

(சங்கியை, ந

## CLEMENTS TONIC

சீளமன்ற் அன்பவருடைய விசேஷ ஒள்ஷதம்.

இது காம்... பலவினம், அங்கத்தளர்வ, பழத்பைக்க சீவசத்து, போதுவான பலவினம். கடீமேக் கொழுயின் கார்வு, தாதக் கழிச்சல், சோர்வாறம், இக்குமும் முணைய கோகங்களைக் கறுக்காயும் இச்சயமாயும் கீவர்த்திசெய்யக் கடிய ஓர் ஒளவுகம்.

்காக ந்த வருக்கப், டிகாமாறர், டிக்கு நூம் பேகையில் கூடிய நில் கழக்கும் பிக்கிய நில் கடிய நில் முற்றிய நில் முறிய நில் முற்றிய நில் முற

ட்டிக்கிறது. தாங்கள் கையிட்ட தறைகளைக் சித்தியோடு செமாப்தி தோதத்த தவண்டிய சாமாந்பத்தோரு தங்கள் சிலியத்தி ல் பீரவேசிக்க விதுப்பியும் தங்கள் கல்குமைப்புகளின் கா ரிய சித்தியை அறைபலிக்க விதுப்பியுமிதத்தும் வாலியர் தா ங்கள் செல்ல ஆசிக்கும் ஸ்தானத்திற்கும் இம்மதத்தை படி கல் வாயிதுக்கக் காண்பார்கள். பார்புக்வகாவத்தின் முன் தங்கள் புதுதத்பம் தேம்தகை

பரிபக்காளல் த்திக் முன் தக்கன புதிகு தல் மே நேழ்களை பூர், உதக்கம் முறியில் முற்றேன் இரு கொல்கு கையில் கொல்க கொல்கில் கொல்க கொல்கில் கொல்க கொல்க கிறியில் காக்கக்கில் கொல்க காலும், போரையில் தக்கில் கிறியில் கிறி

விதத்தாப்பியர் இதைப் பாவித்தால் மூப்பு மேற்சோன் மாது சரில் தொய்யாது, இனமை பெயர்த்து பேலக் குகா காது சரில் தெய்யாது, இனமை பெயர்த்து பேலக் குகா காது சரில் தம் பாலார்க்குரிய தக்பக் கணக் தீர்ப்பதற் தத்தீர்ப்பான மதுத்தாகவும் இனம்பெண்கள் தக் என் சீல்ய காவத்தைத் தெரில்மையான தேறிகளைக்கித தங்கள்கில்ய நட்டத்தைச்சிறப்பிக்கும் தனாலு தமாகவி களாண்டியில் காயர்க்குற்கு வழிவகைகளைக்கு சமிகள்கில் காயர்க்குற்கு வழிவகைகளைக்கு சமித்துக் கணதியா கு தழுக்குமையன் தத்தத்சில் திக்குவத்தைப் பாதுகா கு தழுக்குமையன் தத்ததுக்கவைக் சியாகும் முறு காலையி சால்திகேய்யும். தமோற்றும் வியாதலமைகிய சுத்தவரணை நட்டும். மனுவதுடைய தில்ய தணமைகள் அதியாமல் தவைகளை மிட்கும், சரிலத்தின் வரவும் செலவும் சம் கிலையை தெழியத்திறியிய அதிவு தடை நட்டும் தனிக்கியடைர்கு சுத்கிய கற்றைகள் புத பிசியலைகடையும், நாளாண்மை ஆசிய இறைகள் புத பிசியல் தனவம், தாளாணமை ஆசிய இறைகளையும் கழியதுத்து அலேக விவதிகளைமாற்றி ஆகம் காலம் அவ கிகி விறைத்தின் முடியியக்கும் சிகியக்கிலில் கிகித் கணயும் எங்களிடத்தில் வழுத்தனைய் சாட்சிப் பக்திரிக்கிக் கணையும் எங்களிடத்தில் வழுத்த சொல் இறம் பக்திரிக்கிக் கணயும் எங்களிடத்தில் வருத்தனைம் தேம் பிதிலிக்கில் கடையும் வக்களிடத்தில் வருக்குக்கும் செய்வதிலையம் தேகிக்கியல், வரைக்கிக்கும் சிகியம் கிகியில் மட்கும் மட்கிய கிகியதில் கிகிக்கில் கணதிக்கும் செயலியில் மேன் கேரிம்பவயிருக்கியன் கிகிக்கும் கிகியில் வடைப்படும் மது குகிக்கியில் விகிக்கும் கிகிக்கும் கண்கள் கோப்பரியத்தைய் குறுக்கிய விகிக்கும் கிகிக்கும் கிகியான கேக்கும் திகியரிய முக்குக்கும் கட்கும் திகியம் கேக்கும் கிகியின் தேன்மும் திகியப்பிரிய மதித்திருக்கும் கடிக்கும் கிகிக்கம் கிகியில் குறைப்படுக்கும் கடிக்கும் சிகிக்கும் கைக்கும் கணைக்கைக்குக்கியில் கடைப்படுக்கும் கடிக்கும் கிகிக்கம் கேக்கும் கிகியன் குகிக்கம் திமையில் தக்கம் கடிக்கம் கடைகள்கள் கடிக்குக்கும் கோறைக்கும் கடிக்கம் கடைகளைகளைக்கும் கிகிக்கைக்குக்கிக்கைக்குக்குக்கள் கடைக்கும் கடைக்கும் கிகியமாக்கும் கிகிக்குக்கள் கட்சிக்கும் கிகிக்கம் கிகியத்திக்கள் கடைக்கும் கிகிக்கிக்கிக்கள் கிலிய

செழ்த்த ஒவ்வொகு போக்கலியும் இதக்கு மானுல் அதே உண் மையான பகுத்து ு வகையின் முகாமைக்காமர்

**ுக்பவ**குடைய

AGENTS AND SUB-AGENTS

N. S. Fernando, Bankshall st N. S. Fernando Petiah. Msoars Miller and Go. Walker and Greig. LOMBO

B. N. Salman Fernando.
D. S. Guneratne Aratchy.
S. A. Z. Siruvardena.
M. E. Fernando. Anunade una Galle CHILAW M. S. Rojakariya.

#### புதப்பஞ்சாங்கம்.

1894 ம் இல ப் பஞ்சாங்கம் அச்சடிபடுகின்ற . பிரதி 5 சதம், 10 க்கு 1 கழிவு, தபாற்கூலி 1 க்கு 2 சதம்.

#### வ'ளம்பாம்.

விளிப்பரப்.
வண்ணநிபண்வண கிறக்கிலிதந்தை கோடிக்கன ஏயிற் கா
தண்த்திருக்குகள் கனயாதிப்பின் வாயிணுகைடைய தூ
தணத்திற்து, வண்ணநிப்பண்வள கிறக்கு வி துதித்தம்பியார் வயித்தியலிக்கம், யாழ்ப்பாணம் டி நெற்றித்தி கோட்டிக் குடை மே இலக்க வழக்கில் கிறவநித்தித்தவல் பெறுறிதப்ப தால், அத்த துதணத்திற்தாக் டேண் கொழிக்கிறவண்டியை ர்கண் அக்லது அதினிதிந்த கடண் அறலிடுமண்டியை க்கு கொல்வப்பட்ட விதுதித்தப்பியார் வயித்தியலில் கமிட மீ அல்லதன் குடிக்கைக்கும் குடையார்க்கு கீத்திக்கில் கமிட மீ அல்லதன் குடிக்கள் கடக்கைகையும் உரித்துகளையு மீ அறிவிக்கவும். ி. கூசிரவேறப்பின்டா. தைத்தைவகாரணின் கேரணி.

க்சம் இறு தைமீ நா. வ.

## உதயதாரைக

து அருசம் இல மாகி கீகர் உ

அரங்கேற்றம். — Graduation Exercises — தெல் லிப்பழைப் போதனுக்கிப் பாட்ச**ுவை அ**ரக்கேற்றம் ஆற மை மணிக்கு *ஆம்*டிக்கிறதெக்கு பிரதிய தாரக்கையிற் தெ கை மணுத்த தோபுக்குறை தோது நாடுக்கொற்க கூறி தே ரிவித்தோமி, ஐப்போதே ஆதன் ஆரங்குற்ற இதிற்றவடி சற்றே லிவர‡திற்றதவம். ஆன்றைத்தினம் அமக்கேறி னே வாலிபர் ஐக்தபேர். ஐவதம் இராணிமா ஹக்கரேஹம் பட்டம் பெற்றவர். அவர்கள் நாமக்களாவன. க. லி. சக்தியாதப்பின்களை இ. மா. உ. தேதிட்சன் ஆம்பேவம் "

அப்பு ் தட்டி '' இதாசம் '' சிகு தைத்தம்பி ''

இவ்வைவகும் 1 தேமும்; 2. சாச ு வைத்தும்ப யாளின் சுயாதீனமும், உத்தாவா பார்க்கள் வியும், தறைவும்; முகாலங்க்காவ வாகிகை அக்க

லாக அப்பகையாயில் இறைகளாய னபாகம் அன் சுடைக்க வாசா இலாக டோகுமு இறயின் கேறு Danday, Q முற்று இந்த நேரை இருக்கு இருக

வையும் பொருட் சொண்ட வெண்பா, செச்சகர், எலித் தனற, விதத்தம், பதம் என்னும் பேத பாக் ன் அச்சதன ம்பாடப்பட்டன. அம் மதர் வாண்கொணக் கேட்டு மன மக்கும் இன்ப சலாக்கியத்தைப் பேற்றனுபவிக்கக் கால மிடம் வாயாத போதம், அவற்றை வாசிச்தப் பார்த்த மகிழுந் சாவர்கியம் பெற்றனுமாதனைக் மகாயாக்கியமேன் து வம்மை பாசிர்பதித்தக் கொண்டோம். மதாமான பதக்களாற் தொடுக்கப்பட்ட இப்பாமாவைக எத்த ஆக்கியோன் அப்பாடராவையிலே நாசகை மத்சியில் வெண்கிரைக்களைக் காலும் குழக்பதிய கிய சர்திய ல் வெண்கிரைக்களைக் காலும் குழக்பதிய கிய சர்திய ல் வெண்கிரைக்களைக் காலும் குழக்பதிய கிய சர்திய குறுத்த தவையை ஆகிரமர் சிய. 8. பார்காம் மதில் வல. அம்பேற்றம் வேத சிறப்பாய் கடக்டேறியபின் இப் பஞ்ச மாணுக்குக்கு முதற் பரிக பேறந்தியமர் பாடுக்கு தே ரித்தசோக்கும்படும், Rev. Mr. Gritett, Mr. Proctor Tam-byth Arnold, Mr. C. U. Valupilly, N. Preacher என் னும் முவதம் முன் தெரிவு செய்யப்பட்டனர். கடிகின்ற மானுத்தம் மணைசு வேளியிட்டனர். அம்கேற்ற வைகும் சம்பத வருத்தம் மணைசு வெளியிட்டனர். அம்கேற்ற வை

த நட்டு பார்க்கம் நட்டிய பார்க்கம் பார்க்கம் நட்டிய வர்கள் பாடக்கும் வர்களில் தேவ ஆசீர் பாடக்கும் கியியாடக்கும் நட்டிய வர்களில் தேவ ஆசீர் மாக்கும் வர்கள் போர்களைகள் அசியிழு இருக்கும் களிக்கிற்ற வர்கள் பாக்களில் இருக்கும் பாடகாவமானு கிரிக் கைவேவையாம். இது போடகாவமைய எம் சுக் கரைக்களிற் பன் முறையா நீத்திரிக்குமையினர். இது கதுவாய் அதுக்கும்

தப்பாடகாணைய எம் கக காலக்களிற் பன் முறைய ம்த் தரிசித்தனமாயினும், சில காலமாய் அதன் வாழ்வை க் கண்ணுக் காணக்கடாறிருப்பத சிவிபிய மன விதன மே. ஆணுல் தேவை பேம் கன்னக் கேள்லியாற் சாந்தப் படுத்திறேம். கண்ணுக்குக் காத மேத்தர் தோல்வியடை யாத. இப்பாடகாலையிலைக்கிறக்கும் அபோனன் தொ ல்லினிக்லாத. பாடசாலை முதன்முதலாமியம் பேற்ற த இப்போது யாற்ப்பாணக் சுக்றுளி கடைபெற்று வதம் வட்டுக்கோட்டையில். அதனைப் பிரசலித்த தாதா, எய்ல கடிகை பெறுத்தப்போறு உழங்கி, Rev. M. ID. Sanders அவரை இத்தப்போறு மாறுத்தும் பாடர் கோக்கின் த்தம் கோதிச்வேண் ஒது அதுப்புக்குப் பாடர், சோக்கின கிருகம். அப்போது மாறுக்காயிக்கிறனை வடையேற்று

சாகூடுள்ள ஐபாரின் பூகுபு வட்டுக்கோட்டையோல் சாண்டர்ஸ் ஐபரின் பீன்பு வட்டுக்கோட்டையால் பாடகாவை தேக்விப்பரைக்கு கடந்த அக்குறைந்த 7. S. Smith ஐபரிடம் சரண புக. அவரோ அதர் குயியாய் அகோகத்திரம் அதன் சிருப்பும் வாழ்வும் விகும் குரியாய் அகோகத்திரம் அதன் சிருப்பும் வாழ்வும் விகும் கிரும் அரியான் கிரும் விகும் கிரும் விகும் கிரும் கிர

உங்கள்வெளிச்சம் பிரகாசிப்பதாக. - Let your light shine.—''மனுஷர் உங்கள் தற்சிரியைகளைக்கண் சே, பாலோகத்திலிதக்கிற உக்கள் பிதாவை மகிமைப் பு. புரோகத்தில்துக்கூற உக்கள் பீதாவேவ மகிமைப்ப படுத்தும் படி உக்கள் வெளத்தம் ஆறங்கள் ஆகியகாவுட் பீரகாசிக்கேக்டவது " என்பது நோட்காகுந்ததிலின் திருப்ப களி, இதிக்குவாகத்தி இந்தநாரணமாய் நேட்டிகளைப்பில் நிறும் மேம்க்தில்றத்துகிறக்கும் போதுப்புவளையா ணப்புறும் பிரதானமாய் மேனிவையிலிதப்பார்க்கு வீசவுக வீரமாணமார், சிறிவேவையிலிதப்பார் வப்போதம் இவக்கும் னிவையிலிகுப்பானம் பீகுப்பூறி கடக்கப் பாரித்தல் உலக

பிறமாகையார். தீற்றிவையிலிறப்பார் எப்போதம் தமக்கும் வி குறிவையிலிறப்பானைப் பின்பற்றி கடக்கப் பார்த்தல் உலக வியக்பு.

பின்வை கள் தக்தை தாயலையும்,மாணுக்சி உராத்தியானையும், திரிப்பத்தார் தியக்கும், கடக்கப் பார்த்தன் உலக கையக்கும். இது மற்றியான் கடிக்கப் பார்த்தன் கடைகள் தரக்கையும், சடையார் போதகர் மாணையும் என்றும் கேருக்கும், சன்பயார் போதகர் மாணையும் என்றும் கேருக்கும், சன்பயார் போதக கேரியம்,போ பிறவைகள் தரக்கையும், சன்பயார் போதக கேரியம்,போ பிறவைகள் தரக்கும், சன்பயார் போதக கேரியம்,போ பிறவைகள்படி செரியார் கேரியம் போர்க்க கேரியம், கேரியம் போர்க்க வின்பதும், உலகம் போர்க்கு அரியம்ப் பேச்சில் வடக்கு கேரியர் பிறப்புல் விறப்புல் விறப்புல் விறப்புல் விறப்புல் விறப்புல் விறப்புல் கிரியர் பிறப்புல் திரியர் பார்க்க வின்பதில் கொக்க கேரிய கூடக்கு மேற்பதியான் கடிக்கும் அரியர் பார்க்க வின்பதில் கொக்க கேரிய கூடக்கும் போர்க்க கிரியர் பிறப்புல் பிறப்புல் பிறப்புல் பிறப்புல் பார்க்க விறப்புல் கிரியர் கடிக்கும் திரியர் கடிக்கும் இது கிரியர் மற்றியர் கிரியர் கரியர் மரியர் கடிக்கும் இது கிரியர் மரியர் கிரியர் கரியர் மரியர் கிரியர் கரியர் கிரியர் கரியர் கிரியர் கரியர் கரியர் கடிக்கியர் கிரியர் கலியர்களையர் கிரியர் கரியர்கள் கரியர் கரியர்கள் கிரியர்கள் திரியர் கரியர்கள் கிரியர்கள் திரியர்கள் திரியர்கள் கரியர்கள் கரியர்கள் கரியர்கள் கிரியர்கள் திரியர்கள் திரியர்கள் கரியர்கள் கரியர்கள்

தே. தெக்கே கொள்ளவேண்டியை நீ கொடிக்கோ வைக் கையீடாது. பாழுண்ணவுகும்றமு பசுவைக் சோவவ செய்யாதே. நீ வெறிவையானுயிறுமு அகிகவிச்சுமையப போத்கத் செய். செய்யும் போதசத்தச்த நீட்ட உண்கும் யாந்ரிக்கை. உண்றுந் பிறஸ் கொடாதபார். யாதி யாத போந்பிகையபோ அதத்த மாறு செய்யாது. உண்குளி பிராநிப்கையமா அதத்த மாறு செய்யாது. உண்குளி

## யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண வர்த்தக சங்கம்,—The Jaffaa Tra-யாழ்ப்பாண வாத்தக் சில்கம்.—The Infin Tra-ding Company. —இதன் அதடாக்தக் கட்டம் விணைவில் கடைபெறமோ குற கட்டிக்கும். சோதவணக் கணக்க ப்பார் தக்கடமையிற் சாக்ச்சனதாயயித்திக்குரை அல் வாத் சிறப்பாய் கடக்தமேன்றது மேது கம்பிக்கையாயி னும் வர்த்தகத்தலைவர் இனப்பாறவாடுகூறு காதில் வி இந்த சங்கதி எமக்த முனவாறுகல் பயக்கலில்லை. தோராயம் வழுத்தல்,— Distilling Armit — சிரம இதே சங்கத் காக்கத் முனவாறுக்கு பயக்கும்

ஆடொன்ற ரூபா நாற!— Rs. 100 for a Gost.— வட்டுக்கோட்டையிலே தொகைற கள செந்த விசத்ரக் திற்காகக் கோட்டைக்காட்டாஞ்ஞருவண் கீதிபத்யிடம்

திட்டுக்கள் இந்தகை கோட்டைகள் பேற்ற உயசாம் தும் 100. இது இது அமைத்தி கோட்டு muttu.— கொயூட்டிறு ஈனகுவைக்கீ வசோ விடைபார்க்கும் இவிக்குச் சவுக்கியவிக்கும் ைப்பிரிக்கும் இவர்க்கும் அவுக்கும் இவன் தியமாணு க்குளோருவரான Mr Me. Intyre டைக்கு குணுப்பப்பட்டாரேக்கும் கேள்லி. யிஷன்வர்த்தமானம்

டைத் அனுப்பபட்டாரம் மறற் கேன்ல் உ யிஷ் என்ற புதவநடத்தோரி மிவுக்குக்கக் கட்டக் கடைபெறுக்கூறன். குக்கையில் வர்ச்சிவு ஒரிமாரி கட்டமும் மாற்பாளத்தில் உடுவெஸ்லின் மிவு ஒரிமாரி கட்டமும் நாட்டிகள். முத்திறேர் கலிர்க்கு ஊழியத்த க்கேக்ற சிலையை பெற்றத் தீர்ப்புப் பிறப்பித்தனர். கைந்தியர் கதிரவேற்பின்கோ - A Famous Nut-ty Douby நாற்புகைக்கள் கதிரை வயல் இவி

ive Ductor. அறைப்பாணத்தன்ன சுதேச ஆயுன் வேசிய தன் அசி சீர்த்திபேற்ற வைத்தியர் சோழுப்பின்களையின் முனூச்சரப், அவர்க்சீலண்டாம்படி மினிக்றவர், கூறவலர், குலஞ்சரம், அவர்க்சீலண்டாம்படி மினிக்றவர், கூறவலர், கலஞ்சென்ற பரிகளிசின்னத்தம்பியாளின் சிரமட்டமை

ரத்ரா சீய கதிரவேல்றின்னை வைத்தியர், சீர்தாமைதியாம் எத்திற அடிடத கேலைகள்ளும் தம் ஆசிர்பர்க்குக் எனிவந்த வர். சீரியோர், பெரியோசெனும் பேரம் பாவட்டாயும், திவிய சம்பாத்தியத்தையாகு போருட்டாண்ணு நடிக் கடிக்கிய சம்பாத்தியத்தையோகு போருட்டாண்ணு நடிக் கடிக்கிற என்றையும் கோவினர்க்குக் சகாவிக்சி கக்கத்தாவிற்கு மாக்காவும் கோவிகரிக்குக் காவிக்சிய கக்கத்தாவிற்கு மாத்திய குறையுக்குக்கியார் மாத்திய முற்றுள் தொறைக்குக்கியார் மாத்தியத்திய மறையுக்கும் மற்றுள் தொறைகளை அபரிமிதம். என்றைக்க சதன சிலத் "படிகியாத்தாகுமை, கண்ணம்படுத்தியேவையோ வகளிலெல்லைம் வில்மைத்க சிற்பனர். இவர் எத்தவை துவருவருக்கியே உண்டிக்கியன் "கடிக்கியன்" கடிக்கியன் நடிகியர்க்கிய முற்றுக்கிய கிறிக்குக்கும் மிரித்தியு அப்புர்மாய் வெத்தவத்தியரைக்கியன். கண்ணிக்கியன் குறையுக்கியன், கண்ணிக்கியன் குறிக்கிய குறிக்கிய கிறிக்கிய கிறிக்கியன் கிறிக்கிய கிறிக்கிய

களை சீட்கை.
வித்தியர் பகுதியார். — The Director, P. I. —
போது கைடி ஏற்றுக்கொள்ளப்பட்ட சடைய பாடராகையுக்கும்.
பகு கைடி ஏற்றுக்கொள்ளப்பட்ட சடைய பாடராகையுக்கும்.
மத்தப் உணவர்களுக்கு இதன் பி. உதேன்ன மாத்ரி?
வாதுமிதும் உறுக்கு குடைய இதன் பி. உதேன்ன மாத்ரி?
வாதுமிதும் உறுக்கு தமை சிற இடைய எனுமிய வையையும்
வைத்துமிற அப்பையை எடுத்தாட்டிப் பாரித்தப் பாகன
விற் சுதும் வடையை எடுத்தாட்டிப் பாரித்தப் பாகன
விற் சுதும் வடையை எடுத்தாட்டிப் பாரித்தப் பாகன
விற் சதும் வடைய போய்பாகுமேன்ற செரிக்கி விருக்குமன
கே கடைத்தித் அரத்தன் பி.
கடைத்தியாழுத்துக்கு மாடு - Dr. V. Mutucumaru.
டாக்குர் க்குவுக்கு வறினரம் பாற்பபர்களும் வக்குன்த இவற் பறைப்படி சுவகர் சரிக்குக்கும்புகள்ள டிக்குக்குறைனர்.
தேருக் காரியகர்த்தரி. — Pro. R. Committee -வட யாக கைத்தேக் காரியகர்த்தரி. — Pro. R. Committee -வட யாக கைத்தேக் காரியகர்த்தரை வணைடைகினருக்கும்.
அரைக்கும் என்னம் சுவையுக்கும் வண்டுக்கும்.

து நடித்திக்க கடிக்கில் இரு நடித்தில் நடித்தி

வத்தியர் போன்னம்பலம் —Dr. Ponnambalum 

## இலங்கை.

சட்டநிருபணச்சடை.—The Legislat ve Coun-cd.—ிந்தத் சுமைத்துக் கிரிய்டிக்சீதுத்து. பிரநாண அறுவல் ∗ளுண்டுப்புறும்.

அறுடங்களுக்குப்பூட்ட இணையுக்கள் — C P. Association.— இடிக்காத தோகுசத்க்குட்டம் வதிச்ற 17 உட நடிவேலி வில் நடித்தும். ஊரிக்கு அளிக்கு நடிவை இவலை மேறத்த விடல் ஈனறிவிறுத்திக்கும் கூடாவதால். பல அறுவல்கள் வுடல் நக்குவம் அத்ததனு இபார்க்கப்பு இம். யா இனை வேட்டும் — The Kraal.— \$0∮தி னைபுரியி

யா இன தேவட்டம் — The Krini.— இரத்தினபுரில் கீ யாகணிஷ்த்தக் காட்சித் தர்கணித்தக்காகப் போய்த்த கீதலம் கைடயக் அதி கீசித்தில் வந்சிசிக்காரிக்கப்பட்டது. புத்தாய் அக்-ாடிக்கு இசித்திலை ந்சிசிக்கன்றது ஒரும்பன வின் கிக்கயாட்டுச் சொற்பக்கும். பணகிக்கவ்வு ஒரும்பன திவங்க — கொழப்புப் பதுதி கோத்தாரியாற்காரி இப்படி கிறத்தின்ற கூறைப்பாடி சென்ற குறித்தின்ற முறைப்பாடு செ விக்குக்கு இரும்புத் மாகணைக்கோட்டிக் வழக்கத்துக்கு திதித்திறது. எதிரி சுட்சிக்காகமோக் கோட்டிக் கெ

கயன வைத்தியர். - An Occulist - தப்போத கொ

கயன் பைத்தியம் — An Occulist நப்போத கோ மும்பில் வர்தித்தம் 17 Stephens என்னும் வைத்தியர் கண்போகத்தி பெருக் சிட்டை பெற்றவர். கள்ளாக காயம் — Counterfeit Coins. — தழுத்தறை மிலே தபா கட்டிட்ட குட்டித் தழைத்தும் மாக்கள் பேட்டத் தவை என்னர்கள் அடிப்பட்டும் அந்தவைத்த கள்ளப்புக்குர்கள்.

An 600 60 to. - Defa'cation. - un & sun & con ந் கட்டப்பட்ட நூரா 216 க் காணலில் ஊலியன் இதுவைர்கள் நடவுகிறர்கள். அகப்படுமோ புகைந்த சோய் விடுமோ சாகூக.

டம் இது வேருவி கேறும் — Kernsone Oil. — தல்மேக் சீ எண்ணு மொகுவர்த்துக்கட்டத்துரிக்குமாத்சிரம் எல,000 பெட்டி எண்ணேய் கொழும்புக்து வகுறுது.

தேயில் ஏற்படைத்... Tea exported... போதுண் கேவிலை பிலித்த பேற்றுச்சருச்த ஏற்றபரிபண்ணப் பட்ட தேயிவை மொத்தம் 8,30,00,000 இரத்தல். சேன்ன தேயம் போவார்... பாவேல... மத்திய

மாகாண ஏசன்றர் Mr. Templer உத்ததலிற் போகிதர்

இலக்கை மறியந்கடங்களின் விசார்களத் தவைரி. Mr Ellis ஒறுமா**சவுத்தா**விற்போவர், பணவிஷயபதியும் உத்தாவுகேட்டனர்.

உர்தாவுகேட்டனர்.
பக்சங்களேண்ட் பரிட்சை.—P. W. D. Examination.—இதற்தர் சென்ற எட்டுப்பேதன் C. Arunasalam மேன்றமே தமிற்ப்பெயர்.
பக்சங்கமேன்றத் தல்வவர் நிம Director P. W.
D. முன்போல அளவைத்தமை மல, ப. வே. தலைவ மே சக்கப்படுக்குள்ளது வரது இதுபத்தினையும் நி கைத்தமிடம் தமைத்தைக்கார் கரசுகளையும் நி கைத்தமிடம் தமைத்தைக்கார் போசுகளையும் நி மனத்தமிடம் தமைத்தைக்கார் மாசுகளையும் நி மனத்தமிடம் தமைத்தைக்கு மைக்கையாம். பணப்பேடம், க்கள்ளன், —Ru. Cash Chest.— புண்சதெரிய மையேட்டியை களவாகம் டன்வன் மாசுகையேக்கும் தவதுப்புக் மூன் இதுபதுக் கி கியாய் சாஸ்திரப்பரிட்கை—Law Examination. 22 க் தொடக்கிறம் சென்ற 31 பேற்க மேற்ற நேமகோத்தனை முன் உடந்தத், மல்குளிகித்தே கப்பரிக் கோட் பிறத்தராக மேன். நம்புபோலிதக்கிறர். பாலேதிவத்தானுபதி, "Che Maldive Ambussadort" பதிக்குக்கு விளைத்தை தி

"Independent" பத்திரத்தத்த விரோதமாய் மாவலதிவ த்தாபைதி தொடுந்த வழக்கு இன்னுமு மிர்ப்பாலிருக்கிறது.

## வடதேசம்.

உயர்ந்த நீதீத்தலம்.— The High Court Judge.— சற்குத்தாவிலே உயர்க்க நீதித்தல நீத்பதி மேஸ். பிறின் செப் என்பவர்க்கும் ஊத்பட்டம். அதனப்பட்டத. கோதாரி.— Cholera.— சென்வைத் துரைந்தழைந்த

கோத்பா. — Choices. "சணைக்க ந்தில் கொண்டத் சென்வன வைச் சுர்நேட்ட ஸ்தாணமாய் சொண்டத் சென்வன விச்தியாபததியைச் சேர்ந்த Dr. John Bradslaw என்னு சொதுவகைக் கவ்விர்று. கேலூரிப்புறக்களிற் பலர்

சாய்களார்கள்.

சாண்டிலர் ஐயர்.—Rev. Mr. Chandler.-சாண்டிவர் இயர்.—Rev. Mr. Chandler.—பத தவர். இவர் 1846 ம் இன அர்மிஷணைச் சேர்தவர். இவர் 1846 ம் இன அர்மிஷணைச் சேர்தவர். இவர் பத்திரர் மூவர் அழ்விடம் தேவ ஆழியத் செய்தவ தசிகுர்கள். ஒதவர் சென்னவழிர்த்தானே குதித்தவப்பணி வடையில் அமர்கித்திக்குர். மண்ணி இரண்டு முன்ற வருடங்களின முன் அரரிக்காவில் தேவியோகளால் னர். இப்போதிவணைப் பேதிரோகியுரித்தக் கோண்டத தக்கமான கார்பம். ஆயின் உடையாடன் நிதுவுள்ளமத வேயாளுல் மானுதபித்தேன்?

## பிற தேசம்.

காக்கிரங்கொண்டகலகம். - Terrible Riots. காதற்ற வடிகள்கூறிடக்கைய் Terrible Riots.
இரசுக்க விரெக்கள் இரி.
குறை ஆயுத் தார்கள் பிற்ற.
குறை ஆயுத் தார்கள் பிற்ற.
குறை ஆயுத் தார்கள் பிற்ற.
குறை ஆயுத் தார்கள் பிற்ற ார். அதிசப்பற்றுக இயார் அமைப்பித்த இறக்கி மாற்றுர் இ னர். இசுசாக கூடிசேரி கோது வம் போன் அரச்ச கூறும் தேத்தனர். மா ஆப் பிரசிட்ட சக க. டே டார் சோல்வப் டட்டார் த பிக் ஐம் பஎவிடக்கள் கதம் வகைத்தும் பேதர் டாவ அபோலத் அமோக ச க் அமரோழியாதேன்று , இராசாங்க விரோ, பசாககள் இக்லாவிடமு Gandaga a அமைதியாது நிக்கமாயின். போழியிது நிக்கமாயின்னும் அத்சமுண் நெகிகுமுலப் படாதவமையி உத்தேசிக்கிதேம், வரக்கமாயின். போறிய

டாவதுபோகத் அபோக சி இத்தவ் படாதவணையில் அம்செயியிடுத்திற்கு உத்தேசிக்கிகும்.

இநாசாங்க விரோ, எ.—The Anarchists.—பசாசுகள் தெர்வைக்கிய முட்டுக்கி இரி.

பசாசுகள் திக்கையிட முட்டுக்கி இத்தபோசிகள் தில் மாகிப்பு முக்கிய கைப்பு முக்கிய வரையியிய மக்கியிகள் கிறிய வரையியிய மக்கியிகள் கிறிய வரையியிய மக்கியிகள் கிறிய வரையியிய மக்கியிகள் கிறிய வரையியிய மத்தியிகள் கிறிய வரையியிய முக்கிற்கு கிறிய கிறிய

ஆராதனே குழப்பல். — An Explosion ina Church ஆறாத்குகள்கு படல் — An Explosion ina Church பாக போடும் வெடில் இருவைகையுள்ள மத்தாரிவக்ற பிளத்சிய கோவிலோக்கிவே துராதங்கை பேடம்பிலே சகைக்கள் மத்தியிலே சட்டுமை விகப்பட்ட குக்கைடாக் நு வெடித்தகுற் சாயில்பேற்றி தடிகள். புளவும் பாவு ம் ! வாகுலக்கள் மனுஷலாம் மாறின உண்ற தார்விக் (Darwin) சாவிறிரியார் உத்தேசீத்தனர். களி மானமாகம் மாறுகிக்குவென்ற யாருமத்தேசீக்கிற்றும். அப்படியன் ஒருவ் அறிவோடு பிறக்த மாக்தர் அறிவற்ற குது சித்தீதி

கிம்பளி பேருமான். - Lord Kimberly, - இக்கிய

கப்பள் பெருமான, — டி.எ க kinberly, — இகிய தனைத்தனபதியாய் இவசீலர்கிறிக்கும் இப்போ அசாத்தி யரோகழுற்றித்தவர் கடற்கள்விரும் — Pronch & Pirates தோவசீக்க காட்டுப் பதுதியிலே போஞ்சகும் கடற்குறைக் காதுக் பண்ணிய சுண்டையிற் போஞ்சும் தனைசித்தன் இறத்தக் காயம்பட்டார் கோவையின் போஞ்சிய தனகர்த்தன் இறத்தக் காயம்பட்டார் கோவையின்டார் 20 பேர்.

துதாகக் கோயமாட்டார் கோக்கையுடுக்கொர் 2000ர்.
இத்தாலி வங்குகள். — Bank Panic in Italy. இத் தாலி எட்டைத் தீமை பிடித்ததோ? க்கைமொருபுறம் வ க்குக்கலக்கமொருபுறம். மத்தனம்போலிதுக்கிறது. அவேக்காந்தர் அசிசீல். — King Alaxander. — தீச் தீரிய்படாமையால் மக்திரிமார் பில் வளக்சீனர். பதிய மக் தீரிமார்க்கு அரசன் அடித்தப்பண்ணுக்கூறர். சேர்வியது மிக்குக்கலமை மிவ்வாறிதாகிறது.

எகிப்திய அரசர். - The Khedive. - அரசனிக்போ த்த எசிப்நூய படைஞர்க்குத் இதுத்து செய்யங்க்கலை. அந லில் எடுத்த பெயணக்கைத் தேறைசர் சிறுத்தினர்.

## வர்த்தமானசங்கிரக

காநாசங்கத்.—Miscellaneous.—இ. அளிலே அ பச்யாயிதத்த உடாடிகறன் எல்னு சாவத் சே உ

து நீசீஸ் கடலிராணுவம் அதிகர் - வ ததுதியேன் கட்சியாக மோல்பாகி துவாகம் கடலா இறுவம் அதன். டெச்யாரு மோப்புகளோண்டனர். இன்றையோறு களிரோ நசமத்திண்மேலிரக்கம்

கலைக்காறர் பிண்ணூர் தண்டுப் பி**யமோக**ள் செய்த<sub>ு .</sub>

சைகள் அவமாயுறுக்களார். கத்துற்குபதுகளை உபக நங்கள் பல இக்கள் இராணியா நு நாட்கு அகப்பட்டன. மட்டைகளிற் நக்கையோ ஸ் வா 82 நாட் வணர்த்தார்.

### கடி தம்.

The late Mrs. Valliummy Asserbathom.

துகோவி.

The late Mrs. Varlammy Asserpathom.

துபேரிக்கன் மிச்போன் சகரம்ம் பெற்று மாழ்ப்பணை
த்திற் சிறந்த விளந்தும் துற்பக்களின் ஒன்றன். இவ கால குடிக்கற்ற விளந்தும் துற்பக்களின் ஒன்றன். இவ கால குடிக்கற Pr. Mo Intry நடுப்பதுகைத்திய அடுகின்றன்.
தும் Dr. Mr. B. Hitchcook, Mr. Bartiett உயர்த்தில் அது தும் Dr. Mr. B. Hitchcook, Mr. Bartiett உயர்த்தில் காது தீயில் மூதும்? 22] இவவுக்கு சிதுவீனம்களும், 4 பெண் மக்குறும். 49 பேயப்பிள்ளைகளும், 11 பூட்டப்பிள்ளைகளு நட்ட தொட்பாட்டப்பிள்ளைகளும், 11 பூட்டப்பிள்ளைகளும், 1 கொறும் அதினுகின்றன் கள் விடைக்கியிலத்தின் துடுவருக்கிறின்றை வன் தேவ இரக்கத்திறும் உயிதுடன் தக்கிறின் இவிக்குரின்ற நட்ட ஆயில் இரக்கத்தினும் இனைக்கப்பட்டுமார். இவின் இன்றையும் போதிதின் முழுமோக்கும் 128 கேட்டிகள் இதின்றன் போதிதின் அழுமோத்தில் 10 குது குறப்பு 128 பேதன் அரைகட்சிகத்தியாகன்று 10 பேரு, கிசியோன் பணிதினை உரிவமர்க்குப்போணும் 10 கமர். கிகிறுள் போதிகள் அதுவரும் கண்டுக்கும் இதுவைபோத்தில் அதுவரும் கண்டிக்கும் படிக்கும் கண்ணதும் கிறின்றிகள்களாயிதுக்கிறக்கள் இதுவைபடுக்கிய நைகுவமுக்கு இகைத்தும் கண் பாதோத கைகைக்கின் வடிகுறுக்கும் கருவத்தில் கன்றை சேர்க்கின்றிக்கின் அறுகத்தில் கருவத்தில் கண் மாதோத கைக்கின் கிறிவித்தின் சுறுகத்தில் வடிக்கும் கட்டம்ற சேக்கியர். கேட்ட கேள்கியப்படி பிறேத தகை ம் 6 வது அமைக்கும் கிகினவக்குமிக்கின் கருவத்தில் வடிக்கும் கடிக்கும் பிருக்கின்றிக்கின் கருவத்தில் கடிக்கும்

மட்டுக்கழப்பு பிரியாவிடைக் கூட்டம்.

ஐயா, பத்திவாகிப செய்த

BLUS

मिक्स म

5500

think our readers will welcome a series of adiscussions of scientific subjects. There is weeting facts which are not known all, an hough many of our readers are more or less fan with some of them, we feel sure hat even will gladly read such a restatent of facts not their relations.

• a different sciences are so linked in with another and dependent on each other that it is not easy to decide which should be first. But as we are not to be confined to any one, we will begin with what we stand on, and take up Geology or the Science of the Earth.

Deep borings and excurations in the centh show that the temperature increases about 1 deg. Fahrenheit for every 50 feet. This gives a temperature of boiling water at a depth of less than two miles, and at 40 miles a heat of 4000 deg. which is stough to melt most known substances, and yet his is only one handredth of the distance to the centre. The weight of the crust may make the this is only one handredth of the distance to the centre. The weight of the crust may make the interior practically solid, but there is no doubt that at one time, the surface of the earth was like that of the sun at the present time, a glowing, molten or gaseous sphere. By radiating its heat a crust gradually formed on the outside, and when this crust was sufficiently cooled, water was deposited on it entirely covering it. By still further cooling, ridges and hollows formed, and the water setting in the hollows formed seas and oceans. But there were high tides in the seas, and storms dashing waves on the rocks, and heavy rains wearing away the hard surface. In many ways the rocks were worn and broken, and the broken pieces and sind settlad in the hollows, and at the bottoms of the seas, and gradually became comented together forming layers or strata. Then there were volcanic eruptions and earthquake disruptions, and upheaving of mountains. In many places rock stratage of the contract of the seas of the seas of the seas and a find places of the seas and stratage of mountains. In many places rock stratage of the seas and the seas of the seas and the seas of the seas and stratage of mountains. In many places rock stratage of the seas and the seas of the seas and a state of the seas and stratage of the seas and stratage of the seas and seasons are seasons as a season of the seas and season of the seas and season of the seas and season of the season of of mountains. In many places rock strata which were formed horizontally have been brosen and tilted up, so that we on walk slong their edges and see in what order they were formed, and even some strata which were several

med, and even some strata which were several miles below the surface crop out and show how they were formed.

The oldest rocks of all which underlie all the others are granites. These are not found in Jadhan, but are often brought over tom India for building purposes, and called karvankel. these it name in "granifar appearance, being made up of a mixture of crystal of quartz, feldspar and mica. It is one of the atongest and heaviest of rocks. In some places granite has been formed by the melting and recrystalizing of other rocks by heat and moisture, and it then lies in layers, and is called gneiss.

The most moderate calculations estimate that not less than 400,000,000 years have possed since

and it then lies in layers, and is called gneiss.

The most moderate calculations estimate that not less than 400,000,000 years have passed since the earth was wholly molten. They are able to calculate geologic time in various ways. They know the rate of cooling of such a body. Then, they can estimate the rate of deposit of the mud, or sand or gravel which becomes hardened into rock. The later geologic periods can be calculated by the rate of formation of deltas, like those of the Nile and the Mississippi, and by the rate that rivers cut channels in the rocks, as at the Niagara fulls, and in other similar ways.

The whole depth of the stratition rocks is about 10 or 12 miles altogether, and the different parts are named from the fossils found in them. While the rocks were forming and were in a state of sand or clay, various animals walked about on them, and left tracks which became hard, and they finally left their bodies which turned into stone. There are thousands of different kinds of plants and animals which have been found in the rocks. Some rocks are easily split, and when layer after layer only a few inches thick is split of, tracks and fossils are found in all. Botanists and Zoologists are needed to study these. But it is very interesting to he leaves of the history of the world, ands of years before man appeared, how it looked, and see these strange what they are, and how they wolk-and even to see which way the shape of the marks.

shape of the marks

bow bard rock. veals Bis ol, and

Whe Taand his having , and asserts that time of his death.

A case for libel might well be taken on such a statement were it not that the writer's statement is not liable to have any damaging effect.

Mr. Coleman wrote, "T. Subba Row and A. J. Cooper Oak! Iso discovered the frand, and resigned from to Society." We happen to know that this is true of the latter, and in regard to the former we quote from the Proceedings of the Psychical Research Society for Dec. 1885. "Long before the publication of the Blavatsky. Coulomb letters! the Christian College Magazine Mr. Hume had discovered that some of Madame Blavatsky's phenomena were fraudulent, and that some of the professed Mahatma's writings were the handwork of Madame Blavatsky herself. Once or twice he had seen notes on some philosophic question which had been made by Mr. Subba Row (Vakeel of the High Court Madaya) a leading Native Theosophist. The substance of these notes appeared afterwards worked up into a Mahatma document (received either by himself or Mr. Sinnett) and weakened in the working. I inquired of Mr. Subba Row, the ablest Native Theosophist I have met, whether he was aware of the episodes which Mr. Hume had described. He replied laconically 'It may be so'."

After this what difference does it make

After this what difference does it make whether he resigned or not. If he did not it was not very creditable to him.

Matara 16th Jan. 1894.

On 12thinstant, at 6 r m. the second shroff of the Matera Katcherry was arrested for defactation of some Re. 216 of tovernment money, and he was detained in the Police lock up, and on the following day, he was remanded to jail pending inquiries. The evolun stroff, who he a Singhulees and of the "Hamoo-classes," is not a reside as yet, but monour say, that both the unfortunate Individuals stand a very awkward chance of exape in this ugly affair. The inquiry is kept for to-morrow. This being a daring robbery of public monies from the Government Treasury here, the native population here respectfully pray that the authorities will be pleased to make a searching and strict inquiry into "party or parties be to the future shroll our native Astronomical Colony." Suppose the colony. The colony of the future shroll our advanced that we want to the future shroll our advanced to the future shroll our shrol

that all men came from one locality in West Central Asia. We have yet to learn that learned Europeans and Americans patronize Theosophy very much. The few thousands who do so are very tew compared with the whole. Ed. M. S.

THE MATABELE.

The Matabeleand is a large tract of territory in the so part of Africa extending from the Zambezi river north to the Limpopo on the south, and from Unicountry on the east to Lake Ugami on the well-partion of this territory was included in the lately jeted British Zambezi. Some four years ago the Brush Government granted a charter to the British South African company, whose sphere of operations was to extend from Bechuanaland to the Zambezi and cover an area of nearly half a million square miles. The country is well watered, has a fertile soil, and abounds in deposits of gold. The castern part of the Matabele country was formerly under the martery of the Mashona who were subdued by the Matabele. Lobengula, the king of the Matabele, granted cortain concessions to the chartered company in Mashonaland, bur it is a disputed question just what was included in the concessions. The aliegance of the Mashona to king Lobengula is not very strong, especially since their territory has come to be claimed by the chartered company, and they have resisted his demands, feeling that they could look to the company for protection. In July last king, Lobengula's war victoria, the ory of the Mashona fugitives in or near Victoria, the town of the Mashona fugitives in or near Victoria, the town of the Captain the exact situation of affaire. On one side king Lobengula's said to be cruel and treacherous killing the Mashona without mercy and recenting all interference. On the other side it is charged that promises made to the king had not been fulfilled, and that the war was started for the purpose of seizing Matabeleland as it is thought to be richer in gold than Mashonaland.

The war was carried on mainly by the troops of the company, but some British troops were ser to aid them, several thousands of Lobengula's men had been killed, and he had taken to flight when a detachment under Captain Wilson were cut of from reinforcements by the intendence of the purpose of seizing Matabeleland as it is thought to be richer in gold than Mashonala

FOREIGN NEWS.

Foreign News.

Essuast. Intense oold prevailed in the early part of January. The Thames was forezen, and traffic on the rally as was impedial with saws and live. The extense when the retended throughout Europe, and fifty persons were frozen to death near Vianna.

The British Gusermment workshops have introduced the eight hours system.

Tonders are invited for a further issue of Irdia Dille ambunting to two and a half million sterling.

France A Bill has passed the Chamber of Depaties to convert the 4p per cent rentes into 3p per cent. This effects a saving of about seven thomsand million france. Government has appointed a Special Commission to inquire into the state of the Navy.

It is fiported that the Guserament proposes an expedition to Madagascar, and to impose a protectorate over the island. In a debate in the Chamber Mr. Perfect would neither amounce nor deny such an infection, but raid if the Hovas were powerless, France would take measures to protect Frenchmen in that quarter.

France has concluded a treaty with Siam.

The death is announced of M. Waddington, who has been the Franch Ambasador in London since 1883. His father was an Englishmen who established cotton works in France and became naturalized. The son was educated at Cambridge. As a member of the Society of Antiquaries he visited Asia Minot, Syria, Cyprus, England and Germany. In 71 he was elected to the Assembly He allied himself to the Republicans strongly supporting Mr. Thiers. In 76 he was after freedent of the Council. In 32 he was appointed Ambasador Extraordinary to respect the Trance and he coronation of the Cara rain Moscow.

Traty. Owing to rio's at Massa the troops were called out, and offer various conflicts between them and the Anarchities a state of siege was proclaimed in the provinces of Massa and Cara's.

A financial crisis has occurred in Italy. King Hombert has issued a decree empowering the Banks of Italy, Sicily and Naples to increase their note lease by one hundred and twenty million fire to enable them to meet the resof

cellor
EGNET. The Ichedive passed some severe the army which let to much discontent in coof which he tour is was making was shortened.
Rozebory has instructed Lord Cromer to request the Kdive to publicly praise the troops he criticized and dimiss. Maher Pasha, the native Under Eccretary for was

BRAZIL. The insurgents are again bombarding Ridde Jeneiro. Several of the inhabitants have been killed-

CHINA. A large band of robbers attacked a procession in Pekin in which were many Imperial officers, and seized immense quantity of the Emperor's jewelary and other valuables.

Printed at the Press of Strong and Asbury Manippay Published by N. Strong and A. C. Missien